

பார்லிமென்තු ப்ரகாஸன மாலா ஂகய : 492

ஂயததயே தம : ரஂயே ம்ரதூன ஂபார்லமென்து

பார்லிமென்துயே ரஂயே ஂனூமீ காரக ஂபாவ விகீன் ஂபாஸன கரத ஂட வார்கா
ஂமீஸன்ஂயென் ஂஸாவர தியெஸ்ட ஂக 119 (4) யஂனே ஂரு ஂமாவரயாஸே
திரீக்ஂன ஂா ஂது ஂஸன ஂயவர பார்லிமென்துய வூன ஂரீரஂன் கிரீம

பாராஸுமன்றவூஸியீட்டுத் தூடர் இல : 492

நிறுவனத்தின் பெயர் : அரசாங்கஅச்சுத் திணைக்களம்

பாராஸுமன்றத்தின் அரசகணக்குக் குமுவினால் சமர்பிக்கப்பட்ட
அறிக்கைதூடர்பில் நிலையியற் கட்டளை 119(4) இன் கீழ் நிறுவனத்தின்
பூறுப்பானகூரவஅமைச்சரின் அவதானிப்புகளும் மற்றும்
அதுதூடர்பாகூடுக்கப்பட்டநடவடிக்கைகளும் பாராஸுமன்றத்தில் முன்வைத்தல்

Parliamentary Series No : 492

Name of the Institution: Department of Government Printing

Submission of Observations of Hon. Minister and Steps Taken with
Regard to the Reports Tabled by the Committee on Public
Accounts in Terms of Standing Order No. 119 (4)

பாராளுமன்ற வெளியீடு - தொடர் இல. 492

நிறுவனம் : அரசாங்க அச்சுத் திணைக்களம்

குழுவினால் இனங் காணப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நிறுவனத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் தற்போதைய நிலைமையும்
முதலாம் பகுதி : 86.00 (i) கணக்காய்வாளரினால் எழுப்பப்பட்டிருந்த எல்லா கணக்காய்வு விசாரணைகளுக்கும் ஒரு மாத காலவரையறைக்குள் விடை அளிக்கப்படாமை.	கணக்காய்வு விசாரணைகளுக்கு விடையளிக்கும் போது சில விடயங்களுக்கு தேவையான தகவல்களை திரட்டுவதில் குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதால், விசாரணைகளுக்கு உரிய காலத்திற்குள் விடையளிப்பதில் காலதாமதத்துக்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பதை தயவோடு அறியத்தருகின்றேன்.
(ii) உள்ளக கணக்காய்வு விசாரணைக்கான பதில் ஒரு மாதத்திற்குள் கிடைக்காமையின் பின்னர் இச் சந்தர்ப்பம் அறிக்கை இடப்பட்டது.	உள்ளக கணக்காய்வு விசாரணை தொடர்பாக பதிலளிக்கையில் நடைமுறையிலுள்ள வேலைப்பளுவின் காரணமாக குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக காலதாமதம் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளனவென பரிசீலனையின் மூலம் தெரியவந்துள்ளது என்பதை தயவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
(iii) அனைத்து வாகனங்களிலும் அரசாங்க இலச்சினை பொறிக்கப்படாமை.	வாகனங்களில் அரசாங்க இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.
(iv) பாவித்து கைவிடப்பட்ட நிலையில் எட்டு மாதத்துக்கு மேல் வாகனமொன்று பாவனைக்கு உட்படுத்த இயலாது என அறிவிக்கப்பட்டமை.	பாவிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது. கொள்வனவாளர் இல்லாமையினால் இரண்டாவது தடவையும் கொமிட்டிக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
(v) ஒதுக்கீட்டு வரம்பை மீறிய செலவுகளைச் செய்திருப்பதால்	2023 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான 90% அச்சிடும் பணிகள் நிறைவடைந்த போது, தேர்தல் ஆணைக்குழு இந்த திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட ரூபா 30 கோடி ஒதுக்கீட்டை திரும்பப் பெற்றுக்கொண்டது. அக்காலத்தில் செலவினப் பிரிவு 211-01-02-1003 இன் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை, படிகளை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை. குறிப்பாக உள்நாட்டு விவகார அமைச்சின் ஈ- கிராமத்திட்டம் மற்றும் விவசாய அமைச்சின் விசேட உர வவுச்சர் சீட்டுகளை அச்சிடுதல் போன்ற விசேட அச்சிடும் பணிகளுக்காக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட கூடுதலான தொழிலாளர் செலவு மற்றும் அந்த ஆண்டிற்கான தொடர் செலவினத்தில் 6% குறைப்பு ஆகியவற்றால் செலவினப் பிரிவு 211-01-02-1003 இன்கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. இருப்பினும் அக்காலத்தில் அத்தியாவசிய அச்சிடும் பணிகளை தாமதமின்றி மேற்கொள்வதற்காக ஊழியர்களின் அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வாய்மொழி அறிவுறுத்தல்கள் மற்றும் அமைச்சின் செயலாளரின் ஒப்புதலுடன் செலவின விடய 211-01-02-1205 இன் கீழ் ரூ. 338,369,363.00 செலுத்தப்பட்டது. பின்னர் அதில் அடங்கியிருந்த ரூ. 39,994,031.81 மதிப்பிலான தொகை மேலதிக நேர கொடுப்பனவு தொகையானது TS/23/09 என்ற இலக்கத்தைக் கொண்ட மாற்றுச்சீட்டு மூலம் செலவின இனம் 211-01-02-1002 க்கு மாற்றப்பட்டது. அதன்படி, 211-01-02-1205 இன் கீழான செலவினம் ரூ. 298,375,331.19 ஆனது. அதன் பிறகு நி. ஒ. விதி 66 இன் கீழ் 211-01-02-1003 விடயத்திற்கான 300 மில்லியன் ஒதுக்கீட்டை மாற்றுவதற்கு பல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதற்கு அனுமதி தரப்படவில்லை.

(vi) நி. ஒ. வி. 94(1) இன் படி ஒரு செலவினத்திற்காக செய்யப்பட்ட ஒதுக்கீட்டிற்குப் பிறகு ஆண்டின் இறுதியில் மீதமுள்ள ஒதுக்கீட்டு வரம்பை விட அதிகமான பொறுப்புக்களை ஏற்றிருத்தல்.	டிசெம்பர் 2023 இல் திணைக்களத்தால் செய்யப்பட்ட பணிகளின் எண்ணிக்கைக்குரிய கொடுப்பனவுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் வழங்கப்படும். தனிப்பட்ட கொடுப்பனவுகளின் கீழ் செய்யப்பட்ட இந்த கொடுப்பனவுகள் கணக்குகளில் பதிவு செய்யப்படவில்லை மற்றும் நிதி ஒழுங்கு முறை 115(5) இன் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிற செலவின இனங்கள் தொடர்பான உறுதிமொழிகளை வழங்குவதற்கு 2024 மற்றும் 2025 இல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(vii) ஒரு வருட காலத்துக்கும் மேலாக இருந்து வரும் கடன் நிலுவை மீதி	அச்சிடும் நடவடிக்கைகளில் நிலுவையில் உள்ள தொகைகள் • 31.12.2022 இன் நிலவரப்படி வரி நீங்கலாக மொத்த நிலுவையில் உள்ள அச்சிடும் வருமானம் ரூ. 497,260,043.51 ஆகும். • 31.03.2026 இன் நிலவரப்படி வரி நீங்கலாக நிலுவையில் உள்ள அச்சிடும் வருமானம் ரூ. 241,912,144.81 ஆகும். • ரூ. 244 மில்லியன் இன்னும் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது. • வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைக் கடன் தொகையானது 33 ஆண்டுகால பழைய நிலுவைகளைக் கொண்டிருப்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலுவைத் தொகைகளை வசூலிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செலுத்தப்பட வேண்டிய நிலுவையில் உள்ள முற்பணக் கணக்கு இருப்பு 30.04.2026 அன்றுள்ளபடி, ஒரு வருடத்திற்கும் மேலான நிலுவைத் தொகை பின்வருமாறு : • தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகை - ரூ. 214,040.00 • சேவையிலிருந்து நீங்கியவர்களிடமிருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகை - ரூ. 91,210.11 • ஓய்வுபெற்ற அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகை - ரூ. 248,320.00 • சேவையை விட்டு விலகியவர்களிடமிருந்து பெற வேண்டிய நிலுவைத் தொகை - ரூ. 2,228,696.42 இந்த அதிகாரிகளிடமிருந்து மொத்த நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான சட்ட நடவடிக்கைக்காக, இது நீதிபதி திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இரண்டாம் பகுதி : 76.00	
(i) நிறுவனத்தின் கணக்குகள் மீதான கணக்காய்வு கருத்து, கீழ்நிலை மட்டத்திலிருந்து / ஆட்சேபனைகள் / பாதகமான மட்டத்தில் இருந்தது.	கணக்கிடப்பட்ட கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
(ii) கணக்காய்வாளர் நாயகம் அதிபதியின் அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தாமை.	கணக்காய்வாளர் நாயகம் அதிபதியின் அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
(iii) அதிகாரிகளால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நி. ஒ. 156 (1) இன் பிரகாரம் கட்டணங்களை வசூலிக்கத் தவறியமை.	வாகன விபத்துகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இல்லை.

Prasanna Jayaratne
 Government Printer
 Department of Government Printing
 No. 118, Dr. Danister De Silva Mawatha,
 Colombo - 08


 பிரசன்ன ஜயரத்ன,
 அரசாங்க அழுத்தகர்.